



இதல், ஸ்ரீலங்கைக் கிளாசிகல் கல் சாதின ப்ரதிபத்தி அமலாஸாஸம்
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
MINISTRY OF FINANCE, ECONOMIC STABILIZATION AND NATIONAL POLICIES

මහලේකම් කාර්යාලය, කොළඹ 01.
 ශ්‍රී ලංකාව

செயலகம், கொழும்பு 01.
 இலங்கை.

The Secretariat, Colombo 01.
 Sri Lanka.

காரியாலய } 011 - 2484500
 அலுவலகம் } 011 - 2484600
 Office } 011 - 2484700

தலைவர் }
 தொலைநகல் } 011 - 2449823
 Fax }

වෙබ් අඩවිය }
 இணையத்தளம் } www.treasury.gov.lk
 Website }

මගේ අංකය }
 எனது இல. }
 My No. }

ඔබේ අංකය }
 உமது இல. }
 Your No. }

දිනය }
 திகதி } 01.02.2024
 Date }

2023/2024 பெரும் போகத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு, நெல் களஞ்சிய உரிமையாளர்களுக்கு மற்றும் நெல் சேகரிப்பாளர்களுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து சலுகை வட்டி வீதத்தின் கீழ் அடமானக் கடன் திட்டம்

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன், 2023/24 பெரும் போகத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு, நெல் களஞ்சிய உரிமையாளர்களுக்கு மற்றும் நெல் சேகரிப்பாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் அடமானக் கடன் திட்டமொன்று (Pledge Loan Scheme) பெப்ரவரி 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதன் பிரகாரம், இக் கடன் திட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள குழுக்கள் பின்வருமாறு.

- நாளாந்தம் நெல் அரைக்கும் கொள்ளளவு 25 மெ.தொன் அல்லது அதற்கு குறைந்த அளவை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள்
- போதுமான அளவு களஞ்சிய வசதிகளைக் கொண்ட களஞ்சிய உரிமையாளர்கள், போதுமான அளவு களஞ்சிய வசதிகளை கொண்ட களஞ்சிய உரிமையாளர்களுடன் அல்லது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுடன் குத்தகை ஒப்பந்தத்தைக் கொண்ட நெல்லை சேகரிப்பவர்கள்.
- சகல கடன் விண்ணப்பதாரர்களும் தொடர்புடைய அரசு நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட செல்லுபடியாகும் வியாபாரப் பதிவுச் சான்றிதழ் ஒன்றை வைத்திருத்தல் வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர் ஒருவருக்கு ரூபா 50 மில்லியனும், நெல் களஞ்சிய உரிமையாளருக்கும் நெல்லைச் சேகரிப்பவர்களுக்கும் ரூபா 25 மில்லியனும் என்ற வகையில் அதிகபட்ச கடன் தொகையை 15 சதவீத வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். அதில் 11 சதவீத வட்டி வீதத்தை தொடர்புடைய கடன் விண்ணப்பதாரியினால் தாங்கிக் கொள்ள வேண்டிய அதேவேளையில், வட்டி மானியம் 4 சதவீதம் ஆகும். தொடர்புடைய கடன்கள் 180 நாட்களுக்குள் திருப்பிச்செலுத்தப்படுதல் வேண்டும்.

இக் கடன் திட்டத்தின் கீழ் பின்வரும் வங்கிகளினூடாக அடமானக் கடனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி

- பிரதேச அபிவிருத்தி வங்கி
- கொமர்சல் வங்கி
- டி.எப்.சீ.சீ வங்கி
- தேசிய அபிவிருத்தி வங்கி
- ஹட்டன் நெசனல் வங்கி
- சம்பத் வங்கி
- சணச அபிவிருத்தி வங்கி
- செலான் வங்கி

வங்கிகளினூடாக விடுவிக்கப்படவுள்ள மொத்தக் கடன் தொகையின் பெறுமதி ரூபா 9,000 பில்லியன் ஆகும்.

மேலும், இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற குறைந்தபட்ச விலையின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2023/24 பெரும் போகத்திற்காக ஒரு கிலோ நெல்லை கொள்வனவு செய்யும் குறைந்தபட்ச விலை பின்வருமாறு.

நெல் வகை	ஈரப்பதன் 14% எனும் நியம தரத்தைச் சேர்ந்த நெல் ஒரு கிலோ (ரூபா)	ஈரப்பதன் 14 சதவீதத்திற்கு மேற்படுகின்ற நெல் ஒரு கிலோ (ரூபா)
நாடு	105	90
சம்பா	120	100
கீரிசம்பா	130	120

2024.01.29 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஆரம்பிக்கப்படுகின்ற இக் கடன் திட்டம் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.